

# Act

## Chapter 24

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1 Μετὰ δὲ πάντε ἡμέρας, κατέβη ὁ ἀρχιερεὺς  
-பின் பின் ஐந்து நாட்களுக்குப்பின் இறங்கினான் - பிரதான-ஆசாரியன்  
[G3326](#) [G1161](#) [G4002](#) [G2250](#) [G2597](#) [G3588](#) [G0749](#)
- Ἀνανίας, μετὰ πρεσβυτέρων τινῶν, καὶ ῥήτορος Τερτύλλου  
அனனியா -உடன் மூப்பர்களில் சிலருடன் மற்றும் வாதாடியான தெர்த்துல்லு  
[G0367](#) [G3326](#) [G4245](#) [G5100](#) [G2532](#) [G4489](#) [G5061](#)
- τινός, οἵτινες ἐνεφάνισαν τῷ ἡγεμόνι κατὰ τοῦ Παύλου.  
ஒருவனுடன் யாரெனில் தெரிவித்தார்கள் - ஆளுநனிடம் -எதிராக - பவுலுக்கு  
[G5100](#) [G3748](#) [G1718](#) [G3588](#) [G2232](#) [G2596](#) [G3588](#) [G3972](#)

ஐந்து நாட்களுக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு வழக்கறிஞரோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு எதிராக தேசாதிபதியினிடத்தில் முறையீடு செய்தார்கள்.

- 2 κληθέντος δὲ αὐτοῦ, ἦρξάτο κατηγορεῖν ὁ Τέρτυλλος,  
அழைக்கப்பட்டபின் பின் அவன் தொடங்கினான் குற்றஞ்சாட்ட - தெர்த்துல்லு  
[G2564](#) [G1161](#) [G0846](#) [G0756](#) [G2723](#) [G3588](#) [G5061](#)
- λέγων, Πολλῆς εἰρήνης τυγχάνοντες διὰ σοῦ, καὶ  
சொல்லி மிகுந்த சமாதானத்தை பெற்று -வழியாக உம்முடைய மற்றும்  
[G3004](#) [G4183](#) [G1515](#) [G5177](#) [G1223](#) [G4771](#) [G2532](#)
- διορθωμάτων γινόμενων τῷ ἔθνει, τοῦτο διὰ τῆς σῆς  
சீர்த்திருத்தங்கள் ஆகுகையில் - ஜாதிக்கு இந்த -வழியாக - உம்முடைய  
[G1357](#) [G1096](#) [G3588](#) [G1484](#) [G3778](#) [G1223](#) [G3588](#) [G4674](#)
- προνοίας,  
முன்னெச்சரிக்கையினால்  
[G4307](#)

அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:

- 3 πάντη τε καὶ πανταχοῦ, ἀποδεχόμεθα, κρᾶτιστε  
எல்லாவற்றிலும் -ம் மற்றும் எங்கும் ஏற்றுக்கொள்கிறோம் மதிப்பிற்குரிய  
[G3839](#) [G5037](#) [G2532](#) [G3837](#) [G0588](#) [G2903](#)
- Φηλεῖ, μετὰ πάσης εὐχαριστίας.  
பேலிக்ஸே -உடன் முழு நன்றியுடன்  
[G5344](#) [G3326](#) [G3956](#) [G2169](#)

கனம்பொருந்திய பேலிக்ஸே, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சுகத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்த தேசத்தினர்களுக்கு சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே ஒப்புக்கொள்ளுகிறோம்.

4 ἵνα δὲ μὴ ἐὰν παλεῖον σε ἐνκόπτω,  
-என்று பின் -வேண்டாம் -மேல் அதிகமாக உம்மை தடைசெய்யமாட்டேன்  
[G2443](#) [G1161](#) [G3361](#) [G1909](#) [G4119](#) [G4771](#) [G1465](#)

παρακαλῶ ἀκοῦσαί σε ἡμῶν συντόμω, τῆ σῆ  
வேண்டுகிறேன் கேட்க உம்மை நம்முடைய சுருக்கமாக - உம்முடைய  
[G3870](#) [G0191](#) [G4771](#) [G1473](#) [G4935](#) [G3588](#) [G4674](#)

ἐπαλεκεῖα.  
கருணையினால்  
[G1932](#)

உம்மை நான் அதிக சொற்களினாலே வருத்தப்படுத்தாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாகச் சொல்வதை நீர் பொறுமையாகக் கேட்கவேண்டுமென்று வேண்டுகிறேன்.

5 εὐρόντες ὑὰρ τὸν ἄνδρα τοῦτον λοῦμὸν, καὶ  
கண்டு ஏனெனில் - மனிதனை இந்த கொள்ளைநோயாளி மற்றும்  
[G2147](#) [G1063](#) [G3588](#) [G0435](#) [G3778](#) [G3061](#) [G2532](#)

κινῶντα στάσεις παῖσιν τοῖς Ἰουδαίοις τοῖς κατὰ τὴν οἰκουμένην,  
தூண்டுகிற கலகங்களை எல்லா - யூதர்களுக்கு - -படி - உலகத்தில்  
[G2795](#) [G4714](#) [G3956](#) [G3588](#) [G2453](#) [G3588](#) [G2596](#) [G3588](#) [G3625](#)

πρωτοσάτην τε τῆς τῶν Ναζωραίων ἀϊρέσεως;  
தலைவனாக -ம் - - நசரேயர்களின் பிரிவினையின்  
[G4414](#) [G5037](#) [G3588](#) [G3588](#) [G3480](#) [G0139](#)

என்னவென்றால், இந்த மனிதன் கொள்ளைநோயாகவும், பூமியிலுள்ள அனைத்து யூதர்கள் நடுவில் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதகுழப்பத்திற்கு தலைவனாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.

6 ὅς καὶ τὸ ἱερὸν ἐπαίρασεν βεβηλῶσαι, ὃν καὶ  
யார் -ம் - தேவாலயத்தை முயற்சித்தான் தீட்டுப்படுத்த யாரை -ம்  
[G3739](#) [G2532](#) [G3588](#) [G2411](#) [G3985](#) [G0953](#) [G3739](#) [G2532](#)

ἐκράτησάμεν. {καὶ κατὰ τὸν ἡμέτερον νόμον ἠθελήσάμεν  
பிடித்தோம் மற்றும் -படி - நம்முடைய நியாயப்பிரமாணத்தின்படி விரும்பினோம்  
[G2902](#) [G2532](#) [G2596](#) [G3588](#) [G2251](#) [G3551](#) [G2309](#)

κρίνετε};  
நியாயந்தீர்க்க  
[G2919](#)

இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப்பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்களுடைய வேதபிரமாணத்தின்படியே நியாயம் விசாரிக்க விரும்பியிருந்தோம்.

7 {παρελθὼν δὲ λυσίας, ὁ χιλιάρχος, μετὰ πολλῆς βίας,  
வந்து பின் லீசியா - சேனாதிபதி -உடன் மிகுந்த வன்மையினால்  
[G3928](#) [G1161](#) [G3079](#) [G3588](#) [G5506](#) [G3326](#) [G4183](#) [G0970](#)

ἐκ τῶν χειρῶν ἡμῶν ἀπήγαγε},  
-இலிருந்து - கைகளிலிருந்து நம்முடைய அபகரித்துக்கொண்டுபோனான்  
[G1537](#) [G3588](#) [G5495](#) [G1473](#) [G0520](#)

அப்பொழுது இராணுவ அதிபதி லீசியா வந்து, மிகவும் துணிகரமாக இவனை எங்களுடைய கைகளிலிருந்து இழுத்துக்கொண்டுபோய்,

8	{κλειόσας கட்டளையிட்டு <a href="#">G2753</a>	τοῦς - <a href="#">G3588</a>	κατηγόρους குற்றஞ்சாட்டுகிறவர்களை <a href="#">G2725</a>	αὐτοῖ அவனுடைய <a href="#">G0846</a>	ἔρχεσθαι வரும்படி <a href="#">G2064</a>	ἐὰν -முன்பாக <a href="#">G1909</a>		
	σέ); உம்மிடம் <a href="#">G4771</a>	παρ’ -இலிருந்து <a href="#">G3844</a>	οὔ - <a href="#">G3739</a>	δυσήγη உன்னால் <a href="#">G1410</a>	αὐτὸς, நீயே <a href="#">G0846</a>	ἀνακρίνας விசாரித்து <a href="#">G0350</a>	παρὶ -குறித்து <a href="#">G4012</a>	πάντων எல்லாவற்றையும் <a href="#">G3956</a>
	τοῦτων, இவைகளை <a href="#">G3778</a>	ἐπιγνώσας அறிய <a href="#">G1921</a>	ὕψ - <a href="#">G3739</a>	ἤμεις நாங்கள் <a href="#">G1473</a>	κατηγοροῦμεν குற்றஞ்சாட்டுகிறோம் <a href="#">G2723</a>	αὐτοῖ. அவனை <a href="#">G0846</a>		

இவன்மேல் குற்றஞ்சமத்துகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சமத்துகிற குற்றங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.

9	συνεπέθεντο உடன்பட்டார்கள் <a href="#">G4934</a>	δὲ பின் <a href="#">G1161</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	οἱ - <a href="#">G3588</a>	Ἰουδαῖοι, யூதர்கள் <a href="#">G2453</a>	φάσκοντες உறுதிப்படுத்தி <a href="#">G5335</a>	ταῦτα இவைகள் <a href="#">G3778</a>	οὕτως இவ்வாறு <a href="#">G3779</a>
---	--	-------------------------------------	-------------------------------------	----------------------------------	--	--	--	---

ἔχουσιν.  
இருக்கின்றன  
[G2192](#)

யூதர்களும் அதற்கு சம்மதித்து, இவைகள் உண்மைதான் என்றார்கள்.

10	Ἀπεκρίθη பதிலளித்தான் <a href="#">G0611</a>	τε -ம் <a href="#">G5037</a>	ὁ - <a href="#">G3588</a>	Παῦλος, பவுல் <a href="#">G3972</a>	ἑσθαι சைகையிட்டபின் <a href="#">G3506</a>	αὐτῷ அவனுக்கு <a href="#">G0846</a>	τοῖ - <a href="#">G3588</a>	ἡγεμόνος, ஆளுநன் <a href="#">G2232</a>
	λέγειν, பேச <a href="#">G3004</a>	Ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	πολλῶν பல <a href="#">G4183</a>	ἐτῶν, ஆண்டுகளாக <a href="#">G2094</a>	ὄντα இருக்கிற <a href="#">G1510</a>	σε உம்மை <a href="#">G4771</a>	κριτῆν நியாயாதிபதியாக <a href="#">G2923</a>	τῷ - <a href="#">G3588</a>
	ἔθελον ஜாதிக்கு <a href="#">G1484</a>	τοῦτω, இந்த <a href="#">G3778</a>	ἐπιστάμενος, அறிந்து <a href="#">G1987</a>	ἐπιθίμωτος மகிழ்ச்சியோடு <a href="#">G2115</a>	τὰ - <a href="#">G3588</a>	παρὶ -குறித்து <a href="#">G4012</a>	ἐμαυτοῖ என்னைக்குறித்து <a href="#">G1683</a>	

ἀπολογούμενα.  
நியாயவாதம்செய்கிறேன்  
[G0626](#)

பவுல் பேச தேசாதிபதி அனுமதித்தபோது, அவன் பதிலாக: நீர் அநேக வருடகாலமாக இந்த நாட்டாருக்கு நீதிபதியாக இருக்கிறீர் என்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் பதில் சொல்லுகிறேன்.

11	δυναμῶν உன்னால் <a href="#">G1410</a>	σοῦ உம்முடைய <a href="#">G4771</a>	ἐπιγνώσας அறிய <a href="#">G1921</a>	ὅτι என்று <a href="#">G3754</a>	ὅ -இல்லை <a href="#">G3756</a>	πλείους அதிகமாக <a href="#">G4119</a>	εἰς இருக்கின்றன <a href="#">G1510</a>	μοι எனக்கு <a href="#">G1473</a>
	ἤμεις நாட்கள் <a href="#">G2250</a>	δύοδεκα, பன்னிரண்டு <a href="#">G1427</a>	ἀφ’ -இலிருந்து <a href="#">G0575</a>	ἧς - <a href="#">G3739</a>	ἀνέβην ஏறினேன் <a href="#">G0305</a>	προσκυνήσων தொழுதுகொள்ளப்போய் <a href="#">G4352</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>	

Ἱεροσολῶν.  
எருசலேமுக்கு  
[G2419](#)

நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாட்கள்மட்டும் ஆனதென்று நீர் அறிந்துகொள்ளலாம்.

12	καὶ மற்றும் <a href="#">G2532</a>	οὐτε -இல்லை <a href="#">G3777</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ - <a href="#">G3588</a>	ἔρημῷ தேவாலயத்தில் <a href="#">G2411</a>	εὐϋρόν கண்டார்கள் <a href="#">G2147</a>	με என்னை <a href="#">G1473</a>	παρός -நோக்கி <a href="#">G4314</a>
	τινα யாருடனும் <a href="#">G5100</a>	διαλεγόμενον, வாதிடுகிற <a href="#">G1256</a>	ἦ அல்லது <a href="#">G2228</a>	ἐπίστασιν கலகத்தை <a href="#">G1999</a>	ποιούντα செய்கிற <a href="#">G4160</a>	ὄχλον, கூட்டத்தின் <a href="#">G3793</a>	οὐτε -இல்லை <a href="#">G3777</a>	ἐν -இல் <a href="#">G1722</a>
	ταῖς - <a href="#">G3588</a>	συναγωγαῖς, ஜெபஆலயங்களில் <a href="#">G4864</a>	οὐτε -இல்லை <a href="#">G3777</a>	κατὰ -படி <a href="#">G2596</a>	τῆν - <a href="#">G3588</a>	πόλιν. நகரத்தில் <a href="#">G4172</a>		

தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம் செய்ததையும், நான் ஜெப ஆலயங்களிலாவது பட்டணத்திலாவது மக்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் பார்த்ததில்லை.

13	οὐδὲ -இல்லை <a href="#">G3761</a>	παρὰστῆσαι நிரூபிக்க <a href="#">G3936</a>	δύναται அவர்களால்-ஆகாது <a href="#">G1410</a>	σοι, உனக்கு <a href="#">G4771</a>	περὶ -குறித்து <a href="#">G4012</a>	ῥῶν - <a href="#">G3739</a>	υἱὸν இப்போது <a href="#">G3570</a>
	κατηγοροῦσίν குற்றஞ்சாட்டுகிறார்கள் <a href="#">G2723</a>	σου. என்-னுடைய <a href="#">G1473</a>					

இப்பொழுது என்மேல் சுமத்துகிற குற்றங்களை இவர்கள் உம்மிடத்தில் நிரூபிக்கவும் முடியாது.

14	ὀμολογῶ ஒப்புக்கொள்கிறேன் <a href="#">G3670</a>	δὲ பின் <a href="#">G1161</a>	τοῦτό இதை <a href="#">G3778</a>	σοι, உனக்கு <a href="#">G4771</a>	ὅτι என்று <a href="#">G3754</a>	κατὰ -படி <a href="#">G2596</a>	τῆν - <a href="#">G3588</a>	ὄδον வழியை <a href="#">G3598</a>	ἦν - <a href="#">G3739</a>
	λέγουσιν சொல்கிறார்கள் <a href="#">G3004</a>	αἵρεσιν, பிரிவினை <a href="#">G0139</a>	οὐτως அவ்வாறே <a href="#">G3779</a>	λατρεῖω ஆராதிக்கிறேன் <a href="#">G3000</a>	τῷ - <a href="#">G3588</a>	πατρῷῳ முன்னோர்களின் <a href="#">G3971</a>			
	Θεῷ, தேவனுக்கு <a href="#">G2316</a>	παισέω விசுவாசித்து <a href="#">G4100</a>	πάντα எல்லா <a href="#">G3956</a>	τοῖς - <a href="#">G3588</a>	κατὰ -படி <a href="#">G2596</a>	τὸν - <a href="#">G3588</a>	νόμον, நியாயப்பிரமாணத்திலும் <a href="#">G3551</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	
	τοῖς - <a href="#">G3588</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τοῖς - <a href="#">G3588</a>	προφήταις, தீர்க்கதரிசிகளில் <a href="#">G4396</a>	γεγραμμένους, எழுதப்பட்டவைகளில் <a href="#">G1125</a>				

உம்மிடத்தில் ஒன்றை ஏற்றுக்கொள்ளுகிறேன்; அது என்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற வழியின்படியே எங்களுடைய முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புத்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்பி,

15	ἐπίδω நம்பிக்கையை <a href="#">G1680</a>	ἔχων உள்ள <a href="#">G2192</a>	εἰς -மேல் <a href="#">G1519</a>	τὸν - <a href="#">G3588</a>	Θεόν, தேவனிடத்தில் <a href="#">G2316</a>	ἦν - <a href="#">G3739</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	αὐτοὶ அவர்களே <a href="#">G0846</a>	οὐτοὶ இவர்களே <a href="#">G3778</a>
	προσδέχονται, எதிர்பார்க்கிறார்கள் <a href="#">G4327</a>	ἀνάστασιν உயிர்த்தெழுதல் <a href="#">G0386</a>	μύληιν செய்யப்போகிறது <a href="#">G3195</a>	ἔσεσθαι, இருக்கும் <a href="#">G1510</a>	δικαίω நீதியுள்ளவர்களின் <a href="#">G1342</a>				
	τε -ம் <a href="#">G5037</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀδικῶν. அநீதியுள்ளவர்களின் <a href="#">G0094</a>						

நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறதுபோல, நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

- 16 ἐν τούτῳ καὶ αὐτὸς ὁσὼς, ἀπαρσκαπον σπείρεισιν  
 -இல் இதில் -ம் நானே பயிற்சிக்கிறேன் குற்றமற்ற மனச்சாட்சியை  
[G1722](#) [G3778](#) [G2532](#) [G0846](#) [G0778](#) [G0677](#) [G4893](#)
- ἔχειν παρὸς τὸν Θεὸν καὶ τὸς ἀνθρώπους, διὰ  
 கொண்டிருக்க -நோக்கி - தேவனுக்கும் மற்றும் - மனிதர்களுக்கும் -வழியாக  
[G2192](#) [G4314](#) [G3588](#) [G2316](#) [G2532](#) [G3588](#) [G0444](#) [G1223](#)
- παντός,  
 எப்போதும்  
[G3956](#)

இதனால் நான் தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாக இருக்க முயற்சிக்கிறேன்.

- 17 δι' ἐτύῳν δὲ παλίωνων, ἐλεημοσύνας ποιήσω εἰς  
 -வழியாக ஆண்டுகளின் பின் அதிகமான தர்மப்பொருட்களை செய்யப்போய் -க்கு  
[G1223](#) [G2094](#) [G1161](#) [G4119](#) [G1654](#) [G4160](#) [G1519](#)
- τὸ ἔθνος μου, παρεγενόμενον, καὶ προσφορὰς,  
 - ஜாதிக்கு என்-னுடைய வந்தேன் மற்றும் காணிக்கைகளை  
[G3588](#) [G1484](#) [G1473](#) [G3854](#) [G2532](#) [G4376](#)

பல வருடங்களுக்குப்பின்பு நான் என் மக்களுக்கு நன்கொடைப் பணத்தைக் கொடுக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.

- 18 ἐν αἷς εἰρὸν με ἦνυσμένον ἐν τῷ ἱερῷ,  
 -இல் - கண்டார்கள் என்னை சுத்தமாக்கப்பட்டவனாக -இல் - தேவாலயத்தில்  
[G1722](#) [G3739](#) [G2147](#) [G1473](#) [G0048](#) [G1722](#) [G3588](#) [G2411](#)
- ὁ μὲτα ῥῆλον, ὁδὲ μετὰ θορβίον. τινὲς δὲ ἀπο  
 -இல்லை -உடன் கூட்டத்தின் -இல்லை -உடன் கலகத்தின் சிலர் பின் -இலிருந்து  
[G3756](#) [G3326](#) [G3793](#) [G3761](#) [G3326](#) [G2351](#) [G5101](#) [G1161](#) [G0575](#)
- τῆς Ἀσίας Ἰουδαῖοι,  
 - ஆசியாவிலிருந்து யூதர்கள்  
[G3588](#) [G0773](#) [G2453](#)

அப்பொழுது கூட்டமில்லாமலும் ஆர்ப்பாட்டமில்லாமலும் தேவாலயத்திலே சுத்திகரிப்பு செய்துகொண்டவனாக இருந்தபோது, ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைப் பார்த்தார்கள்.

- 19 ὁς εἶδε ἐὰν σοῖ παρεῖναι καὶ κατηγορεῖν,  
 - வேண்டும் -முன்பாக உம்முடைய இருக்கவும் மற்றும் குற்றஞ்சாட்டவும்  
[G3739](#) [G1163](#) [G1909](#) [G4771](#) [G3918](#) [G2532](#) [G2723](#)
- εἰ τὸ ἔχον παρὸς ἐμὲ.  
 ஒருவேளை ஏதாவது உண்டிருந்தால் -நோக்கி என்னிடம்  
[G1487](#) [G5100](#) [G2192](#) [G4314](#) [G1473](#)

அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாவது இருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சுமத்தவேண்டும்.

- 20 ἢ αὐτοὶ οἱτοὶ εἰσάτωσαν, τί εἶπον ἀδικημα,  
 அல்லது அவர்களே இவர்களே சொல்லட்டும் என்ன கண்டார்கள் அநீதியை  
[G2228](#) [G0846](#) [G3778](#) [G3004](#) [G5101](#) [G2147](#) [G0092](#)
- στάντος μου ἐὰν τὸ σπείρειν --  
 நின்றபின் என்-னுடைய -முன்பாக - சங்கத்தின்  
[G2476](#) [G1473](#) [G1909](#) [G3588](#) [G4892](#)

நான் ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக நின்றபோது அவர்கள் ஏதாவது அநியாயத்தை என்னிடத்தில் கண்டிருந்தால் இவர்களே அதைச் சொல்லட்டும்.

21	ἡ	περὶ	μᾶλλον	ταύτης	φωνῆς,	ἦς	ἐκέκραξα	ἐν
	அல்லது	-குறித்து	ஒரு	இந்த	குரலின்	-	கூக்குரலிட்டேன்	-இல்
	<a href="#">G2228</a>	<a href="#">G4012</a>	<a href="#">G1520</a>	<a href="#">G3778</a>	<a href="#">G5456</a>	<a href="#">G3739</a>	<a href="#">G2896</a>	<a href="#">G1722</a>
	ἀπὸ τοῦ	ἔστω	ὅτι:	Περὶ	ἀναστάσεως	νεκρῶν	ἐγὼ	
	அவர்களிடையில்	நின்று	என்று	-குறித்து	உயிர்த்தெழுதலின்	மரித்தோரின்	நான்	
	<a href="#">G0846</a>	<a href="#">G2476</a>	<a href="#">G3754</a>	<a href="#">G4012</a>	<a href="#">G0386</a>	<a href="#">G3498</a>	<a href="#">G1473</a>	
	κρίνομαι		σήμερον	ἐφ'	ἔμω.			
	நியாயந்தீர்க்கப்படுகிறேன்		இன்று	-முன்பாக	உங்கள்			
	<a href="#">G2919</a>		<a href="#">G4594</a>	<a href="#">G1909</a>	<a href="#">G4771</a>			

நான் அவர்கள் நடுவில் நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேன் என்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றம் காணப்படவில்லை என்றான்.

22	Ἀνεβόλετο	δὲ	ἀπὸ τοῦ,	ὁ	Φῆλιξ,	ἀκριβέστερον	εἰδὼς	τὰ
	தள்ளிவைத்தான்	பின்	அவர்களை	-	பேலிக்ஸ்	துல்லியமாக	அறிந்து	-
	<a href="#">G0306</a>	<a href="#">G1161</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5344</a>	<a href="#">G0199</a>	<a href="#">G1492</a>	<a href="#">G3588</a>
	περὶ	τῆς	Ὁδοῦ,	ἐῖρας,	Ὅταν	Λυσίας	ὁ	χλιάρχος
	-குறித்து	-	வழியின்	சொல்லி	போது	லீசியா	-	சேனாதிபதி
	<a href="#">G4012</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3598</a>	<a href="#">G3004</a>	<a href="#">G3752</a>	<a href="#">G3079</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5506</a>
	καταβῆναι,	διὰ τὴν	ἀποστασίαν	τὰ	καθ'	ἑμᾶς,		
	இறங்கிவரும்போது	தீர்ப்பானிப்பேன்	-	-குறித்து	உங்களை			
	<a href="#">G2597</a>	<a href="#">G1231</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2596</a>	<a href="#">G4771</a>			

இந்த மார்க்கத்தின் விஷயங்களை தெளிவாக அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: இராணுவ அதிபதி லீசியா வரும்போது உங்களுடைய காரியங்களைக் கண்டிப்பாய் விசாரிப்பேன் என்று சொல்லி;

23	διαταξάμενος	τῷ	ἐκατοντάρχη	τηρεῖσθαι	ἀπὸν,	ἔχειν	
	கட்டளையிட்டு	-	நூற்றுவர்த்தலைவனிடம்	காக்கப்படும்படி	அவனை	கொண்டிருக்க	
	<a href="#">G1299</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1543</a>	<a href="#">G5083</a>	<a href="#">G0846</a>	<a href="#">G2192</a>	
	τε	ἀνεσιν,	καὶ	μηδένα	κωλύειν	τῶν	ἰδίων
	-ம்	விதிவிலக்கு	மற்றும்	யாரையும்	தடைசெய்யாமல்	-	சொந்தங்களின்
	<a href="#">G5037</a>	<a href="#">G0425</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3367</a>	<a href="#">G2967</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2398</a>
	ἀπὸ τοῦ	ἑαυτοῦ	ἀπὸ τοῦ.				
	அவனுடைய	உதவிசெய்ய	அவனுக்கு				
	<a href="#">G0846</a>	<a href="#">G5256</a>	<a href="#">G0846</a>				

பவுலைக் காவலில் வைக்கவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு சேவைசெய்கிறதற்கும் அவனைக் கவனித்துக்கொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனிதர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூறுபேருக்கு அதிபதியானவனுக்கு ஆணையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படி செய்தான்.

24	Μετὰ	δὲ	ῥήμας	τινὰς,	παράγενομενος	ὁ	Φῆλιξ	σὺν
	-பின்	பின்	நாட்களின்	சில	வந்து	-	பேலிக்ஸ்	-உடன்
	<a href="#">G3326</a>	<a href="#">G1161</a>	<a href="#">G2250</a>	<a href="#">G5100</a>	<a href="#">G3854</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5344</a>	<a href="#">G4862</a>
	Δρουσίλλῃ,	τῇ	ἰδίᾳ	γυναικί,	οὐσῆ	Ἰουδαίᾳ,		
	த்ருசில்லாவுடன்	-	தன்-னுடைய	மனைவியுடன்	இருக்கிற	யூதத்தியளாகவும்		
	<a href="#">G1409</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2398</a>	<a href="#">G1135</a>	<a href="#">G1510</a>	<a href="#">G2453</a>		
	μεταέμψατο	τὸν	Παῦλον,	καὶ	ῥῆκουσεν	αὐτοῦ	περὶ	
	அழைத்துவரவழைத்தான்	-	பவுலை	மற்றும்	கேட்டான்	அவனிடமிருந்து	-குறித்து	
	<a href="#">G3343</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3972</a>	<a href="#">G2532</a>	<a href="#">G0191</a>	<a href="#">G0846</a>	<a href="#">G4012</a>	
	τῆς	εἰς	Χριστὸν	Ἰησοῦν	πίστεως.			
	-	-மேல்	கிறிஸ்து	இயேசுவின்மேல்	விசுவாசத்தைக்குறித்து			
	<a href="#">G3588</a>	<a href="#">G1519</a>	<a href="#">G5547</a>	<a href="#">G2424</a>	<a href="#">G4102</a>			

சில நாட்களுக்குப்பின்பு பேலிக்ஸ் யூதப் பெண்ணாகிய தன் மனைவி துருசில்லாளுடனே வந்து, பவுலை அழைத்து வரச்செய்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக்குறித்து அவன் சொல்லக்கேட்டான்.

25	διλεγόμενου	δὲ	αὐτοῦ	περὶ	δικαιοσύνης,	καὶ	ἐγκρατείας,	καὶ
	பேசுகையில்	பின்	அவன்	-குறித்து	நீதியின்	மற்றும்	அடக்கத்தின்	மற்றும்
	<a href="#">G1256</a>	<a href="#">G1161</a>	<a href="#">G0846</a>	<a href="#">G4012</a>	<a href="#">G1343</a>	<a href="#">G2532</a>	<a href="#">G1466</a>	<a href="#">G2532</a>
	τοῦ	κρίματος;	τοῦ	μέλλοντος	ἔμφοβος	γενόμενος,	ὁ	Φῆλιξ
	-	நியாயத்தீர்ப்பின்	-	வரப்போகிற	பயமுற்ற	ஆனபின்	-	பேலிக்ஸ்
	<a href="#">G3588</a>	<a href="#">G2917</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3195</a>	<a href="#">G1719</a>	<a href="#">G1096</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5344</a>
	ἀπεκρίθη,	Τὸ	νῦν	ἔχον	πορεύου;	καρὸν	δὲ	μεταλαβὼν,
	பதிலளித்தான்	-	இப்போது	உள்ள	போ	நேரம்	பின்	கிடைத்தபின்
	<a href="#">G0611</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3568</a>	<a href="#">G2192</a>	<a href="#">G4198</a>	<a href="#">G2540</a>	<a href="#">G1161</a>	<a href="#">G3335</a>
	μετακαλέσασαί	σε.						
	அழைப்பேன்	உன்னை						
	<a href="#">G3333</a>	<a href="#">G4771</a>						

அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பைக்குறித்துப் பேசும்போது, பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்கு நேரம் கிடைக்கும்போது உன்னை வரவழைப்பேன் என்றான்.

26	ἄμα	καὶ,	ἐλαίῳ	ὅτι	χρήματα	δοθήσεται	αὐτῷ	ὑπὸ
	அதேசமயத்தில்	-ம்	நம்பி	என்று	பணம்	கொடுக்கப்படும்	அவனுக்கு	-ஆல்
	<a href="#">G0260</a>	<a href="#">G2532</a>	<a href="#">G1679</a>	<a href="#">G3754</a>	<a href="#">G5536</a>	<a href="#">G1325</a>	<a href="#">G0846</a>	<a href="#">G5259</a>
	τοῦ	Παύλου,	δὸς	καὶ	πυκνότερον	αὐτὸν	μεταπέμψαρόμενος,	
	-	பவுலினால்	ஆகையால்	-ம்	அடிக்கடி	அவனை	அழைத்துவரவழைத்து	
	<a href="#">G3588</a>	<a href="#">G3972</a>	<a href="#">G1352</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4437</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3343</a>	
	ὡμίλει	αὐτῷ.						
	உரையாடினான்	அவனுடன்						
	<a href="#">G3656</a>	<a href="#">G0846</a>						

மேலும், அவன் பவுலை விடுதலைசெய்யும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாக இருந்தான்; அதினாலே அவன் அநேகமுறை அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.

27	Διετίας இரண்டு-ஆண்டுகளின் <a href="#">G1333</a>	δὲ பின் <a href="#">G1161</a>	πληρωθείσης, நிறைவானபின் <a href="#">G4137</a>	ἔλαβεν பெற்றான் <a href="#">G2983</a>	διόδοχον பின்னாடியாக <a href="#">G1240</a>	ὁ - <a href="#">G3588</a>	Φίλιξ, பேலிக்ஸ் <a href="#">G5344</a>	
	Πόρκιον போர்க்கியு <a href="#">G4201</a>	Φίστον; பேஸ்துவை <a href="#">G5347</a>	θέλων விரும்பி <a href="#">G2309</a>	τε -ம் <a href="#">G5037</a>	χάρτα கிருபையை <a href="#">G5485</a>	καταθέσθαι செய்ய <a href="#">G2698</a>	τοῖς - <a href="#">G3588</a>	Ἰουδαίους, யூதர்களுக்கு <a href="#">G2453</a>
	ὁ - <a href="#">G3588</a>	Φίλιξ பேலிக்ஸ் <a href="#">G5344</a>	κατέλιπε விட்டுச்சென்றான் <a href="#">G2641</a>	τὸν - <a href="#">G3588</a>	Παῦλον பவுலை <a href="#">G3972</a>	δέδεμένον. கட்டப்பட்டவனாக <a href="#">G1210</a>		

இரண்டு வருடங்கள் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாக பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதர்களுக்கு நன்மைசெய்ய விரும்பி பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.